

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

வரையறுக்கப்பட்ட இலங்கை கோழி வளர்ப்பு அபிவிருத்தி (தனியார்) கம்பனியின் (“கம்பனி”) 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்று, உரிமை மூலதனத்தின் மாற்றங்கள் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் நிதிக் கூற்றுக்கள் தொடர்புடைய குறிப்புக்கள் மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2023 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்பிரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, கம்பனியின் 2023 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிசார் செயலாற்றல் மற்றும் காசுப்பாய்ச்சலானது இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க நிதிக் கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் பிரதிபலிக்கின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.5 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், எனது அறிக்கையில் நிதிக் கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக் கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, கம்பனி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாக உள்ளது. மற்றும் முகாமைத்துவமானது கம்பனியினை கலைப்பதற்கு கருதினால்

அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளினை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் அடிப்படையின் மீது கணக்கீடு செய்தல் மற்றும் கம்பனி தொடர்ந்தியங்குவதற்கு உரிய விடயங்களை வெளிப்படுத்துதல் முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

கம்பனியின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை பரிசோதனை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் கம்பனியின் வருடாந்த மற்றும் காலாதித்யான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.

- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- கம்பனியின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு நிறுவனத்திற்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்குவருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்குவந்தால், நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பான வெளிப்படுத்தல்களுக்கு எனது கணக்காய்வு அறிக்கை மீது கவனம் செலுத்தப்பட வேண்டியதுடன், அந்த வெளிப்படுத்தல்கள் போதியளவாக காணப்படாவிடின் எனது அபிப்பிராயம் மாற்றியமைக்கப்பட வேண்டிடும். எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் மீது தொடர்ந்தியங்கும் நிலைமை முடிவடையலாம்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- கம்பனியின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,
- கம்பனியின் ஆளுகை சபையினால் வழங்கப்பட்ட பொருத்தமான எழுத்துமூலமான சட்டம் அல்லது ஏனைய பொதுவான அல்லது விசேட ஏற்பாடுகளுக்கு இணங்க கம்பனி செயற்பட்டிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும்,
- மற்றும் வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.5.1 இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் இணக்கமின்மை

உரிய நியமங்களுடன் தொடர்பு மற்றும் இணக்கமின்மை	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2020 ஜூன் மாதம் 18 திகதி இலக்கம் அமப/20/0890/217/052 கொண்ட அமைச்சரவை கூட்டத்தில் கம்பனி, தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் பண்ணையொன்றாக நடாத்திச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன், அதன்படி, கலைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும், இலங்கை கணக்கீட்டு நியமம் 01 இன் பந்தி 25 இன் பிரகாரம் 2023 திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு நிதிக்கூற்றுக்களில் அது தொடர்பான வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பதுடன், அனைத்து பொறுப்புகளும் நடைமுறைப் பொறுப்புக்கள் மற்றும் நடைமுறையல்லாப் பொறுப்புக்கள் என தனித்தனியாக காட்டப்பட்டிருந்தது.	இலங்கை கணக்கீட்டு நியமம் 01 இன் பந்தி 25 இன் பிரகாரம் 2024 ஆம் ஆண்டு நிதிக்கூற்றுக்களில் கலைப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வெளிப்படுத்துவதற்கும் மற்றும் கலைப்பு அடிப்படையில் நிதிக்கூற்றுக்கள் சரியாக தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.	நியமத்திற்கு இணங்க கலைப்பு தொடர்பாக நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
(ஆ) இலங்கை கணக்கீட்டு நியம இலக்கம் 10 இன் பந்தி 17 இன் படி நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பிப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட திகதி நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தப்பட வேண்டிய போதிலும், கம்பனியினால் நிதிக்கூற்றுக்கள் பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட திகதி அவ்வாறு வெளிப்படுத்தியிருக்கவில்லை.	நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டு சமர்ப்பிப்பதற்காக இலங்கை கோழி வளர்ப்பு அபிவிருத்தி தனியார் கம்பனியின், பணிப்பாளர் சபையொன்று நியமனம் செய்திருக்காமையால் விவசாய அமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.	நியமத்திற்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் வெளியிடுவதற்கு அங்கீகாரம் வழங்கிய நபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட திகதி வெளிப்படுத்த வேண்டும்.
(இ) இலங்கை கணக்கீட்டு நியமம் 09 இன் பந்தி 5.5.15 இற்கு இணங்க மதிப்பு குறைப்பு சரிசெய்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த போதிலும் 05 வருடங்கள் முதல் 10 வருடங்கள் மற்றும் 10 வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதிகளை சார்ந்த மொத்தம் ரூபா 6,610,335 பெறுமதியான பெறவேண்டிய நிலுவைத்தொகைகளுக்கு அத்தகைய மதிப்பு குறைப்பு சரிசெய்தல்கள் மேற்கொண்டிருக்கவில்லை.	இலங்கை கணக்கீட்டு நியமம் 09 இன் பந்தி 5.5.15 இற்கு இணங்க பெறவேண்டிய நிலுவைத்தொகைகளுக்கு மதிப்பு குறைப்பு சரிசெய்தல்கள் எதிர் காலத்தில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்.	இலங்கை நிதி அறிக்கையிடல் நியமத்தின் படி மதிப்பு குறைப்பு சரிசெய்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

**1.5.2 கணக்கீட்டுக் குறைபாடுகள்
கணக்காய்வு அவதானிப்புகள்**

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரை

- (அ) கொழும்பு பான்ஸ் இடத்தில் அமைந்துள்ள ரூபா 22,500,000 தொகை கிரயமான கம்பனிக்கு சொந்தமான கட்டிடம் 2014 ஜூலை 01 தொடக்கம் 2023 திசம்பர் 31 வரை பெறுமானத் தேய்வு கணக்கீடு செய்திருக்காததால் மீளாய்வு செய்யப்பட்ட ஆண்டின் நட்டம் ரூபா 1,125,000 இலும் தக்கவைக்கப்பட்ட வருவாய் ரூபா 10,687,500 இலும் குறைவாக காட்டப்பட்ட அதேவேளை ஆதன, பொறி மற்றும் உபகரண கணக்கு பெறுமதி அதே அளவு அதிகமாக காட்டப்பட்டுள்ளது.
- (ஆ) நடைமுறைச் சொத்துக்களின் அதிகரிப்பு மற்றும் நடைமுறைப் பொறுப்புகளின் குறைவு ஆகியவை முறையே ரூபா. 929,810 மற்றும் ரூபா. 534,409 ஆக இருந்தபோதிலும், காசுப்பாய்ச்சல் கூற்றுத் தயாரிப்பதில் இந்த மீதிகள் ரூபா. 671,310 மற்றும் ரூபா. 515,912 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

1.6 பெற வேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

1.6.1 பெற வேண்டிய தொகை

கணக்காய்வு அவதானிப்பு

முகாமைத்துவத்தின் கருத்துரை

பரிந்துரை

- (அ) தேசிய கால்நடை அபிவிருத்தி சபையினால் 2014 ஆண்டு கம்பனியை தனதாக்கியிருந்ததுடன், 2014 ஜூலை 08 திகதி சபையினால் கோறிக்கையொன்றின் படி கம்பனியினால் சபையிற்கு வழங்கியிருந்த ரூபா 140,000,000 இற்கான முற்பணத் தொகையினை அறவீடு செய்வதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை.
- லிபியன் கம்பனியின் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு வழங்கியிருந்த ரூபா. 140,000,000 இற்கான முற்பணம் இதுவரை கம்பனிக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. எனினும், கம்பனியின் கலைத்தல் செயன்முறையுடன் இது தொடர்பான பொருத்தமான நடவடிக்கையொன்று எடுக்கப்படும்.
- (ஆ) தேசிய கால்நடை அபிவிருத்தி சபையிடமிருந்து ரூபா. 3,345,629 பெற வேண்டியுள்ளதாக கம்பனியின் நிதிக்கூற்றுக்களில் 2015 ஆம் ஆண்டில் தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு கால்நடைகள் மற்றும் வறங்கியது
- மீதிகளை தீர்த்து கலைத்தல் நடவடிக்கைகளை விரைவாக பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நிலுவைத்தொகையை இணக்கம் செய்து அவற்றைச் சரிசெய்ய நடவடிக்கைகள்

குறிப்பிட்டிருந்த போதிலும், தொடர்பாக, கம்பனியின் எடுக்கப்பட வேண்டும்.
சபையின் நிதிக்கூற்றுக்களில் கணக்குகளில் ரூபா. 3,345,629
கம்பனிக்குச் செலுத்த வேண்டிய காட்டப்பட்டுள்ளது.கம்பனி
தொகை எதுவும் கலைப்பதற்கான
காட்டப்படவில்லை என்பதுடன் நடவடிக்கைகள்
இது தொடர்பாக ஆராய்ந்து நிறைவடைந்ததுடன் சரிசெய்ய
சரிசெய்யவில்லை. முடியும் என்பதைத்
தெரிவிக்கிறேன்.

1.6.2 செலுத்த வேண்டிய தொகை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) கடன் கொடுத்தோர் நிலுவைத் தொகையான ரூபா. 17,261,566 இல், 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள தொகையின் பெறுமதி ரூபா. 15,393,709 ஆகும். இதில் 89 சதவீதம் அதாவது ரூபா. 13,822,002 ஒரு தனியார் நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய தொகையாகும் இத்தொகை 2023 திசம்பர் 31 வரையிலும் செலுத்தப்படாமல் நிலுவையில் இருந்தது.	கம்பனியின் பணிப்பாளர் சபையின் ஒப்புதலின் அடிப்படையில் நிறுவனத்தைக் கலைப்பதற்கான ஆவணங்கள் கம்பனி பதிவாளர் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டபோது, கம்பனிச் செயலாளர்கள் செய்த ஒரு தொழில்நுட்பப் பிழையினால், அந்த நடைமுறை கடன் கொடுத்தோரின் விருப்பத்தின் பேரில் நிறுவனத்தைக் கலைக்கும் செயல்முறையாக மாறியது. இதன் விளைவாக, முக்கிய கடன் கொடுத்தோராகச் செயல்பட்ட ஒரு தனியார் நிறுவனம் கலைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், அந்தச் செயல்முறை தாமதமானது. ரூபா. 13,169,511 என்ற நிலுவைத் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி கோரி, 2025 செப்டம்பர் 19 திகதியிட்ட கடிதம் மூலம் அந்தத் தனியார் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது அவர்களும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். இக்கடன் முழுமையாகச் செலுத்தப்பட்டதும், நிறுவனத்தைக் கலைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படலாம்.	கடன் கொடுத்தோருக்குரிய கொடுப்பனவுகளை உரிய முறையில் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) 2009 ஆம் ஆண்டிலிருந்து நிலுவையில் இருந்த ரூபா. 25,277,962 பெறுமதியான வரித் தொகை, மீளாய்வுக்குரிய	உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆலோசனைக் குழு வழங்கிய அறிவுறுத்தல்களின்படி, 2023	வரிகள் மற்றும் அபராதங்கள் தொடர்பான நடவடிக்கைகள், உள்நாட்டு இறைவரித்

ஆண்டின் இறுதி
உள்நாட்டு
திணைக்களத்திற்குச்
செலுத்தவில்லை.

வரையிலும்
இறைவரித்

மற்றும் 2025 ஆகிய
ஆண்டுகளுக்கான பெறுமதி
சேர் வரி, உழைக்கும் போது
செலுத்தும் வரி மற்றும்
வருமான வரி ஆகியவை
செலுத்தப்பட்டன. நிலுவையில்
உள்ள வரி மற்றும் அபராதத்
தொகைகள் குறித்து உள்நாட்டு
இறைவரித் திணைக்களத்தின்
ஆலோசனைக் குழுவிடமிருந்து
இதுவரை எந்த
அறிவுறுத்தல்களும்
வழங்கப்படவில்லை இருப்பினும்,
கம்பனி கலைப்பு
நடவடிக்கையின் போது,
உள்நாட்டு இறைவரித்
திணைக்களத்தின்
தொடர்புடைய
அறிவுறுத்தல்களின்
அடிப்படையில் கலைப்பாளர்
செயல்படுவார்.

திணைக்களத்தின்
ஆலோசனைக்
குழுக்களின்
அறிவுரைகளின்படி
மேற்கொள்ளப்பட
வேண்டும்.

(இ) தேசிய கால்நடை அபிவிருத்தி
சபையின் நிதிக்கூற்றுக்களின்
பிரகாரம் கம்பனிடமிருந்து ரூபா.
4,218,655 தொகையைப் பெற
வேண்டியிருந்ததைக்
காட்டினாலும், கம்பனியின்
நிதிக்கூற்றுகள் மொத்தம் ரூபா.
2,591,558 தொகையைச் செலுத்த
வேண்டியிருந்ததைக்
காட்டியிருந்தது இதனால் ரூபா.
1,627,097 அளவிலான வேறுபாடு
ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக
ஆராய்ந்து சரிசெய்யவில்லை.

தேசிய கால்நடை அபிவிருத்தி
சபையின் கணக்குகளில் ரூபா.
4,218,655 பெறுமதி
பதியப்பட்டிருந்தாலும், இலங்கை
கோழி வளர்ப்பு அபிவிருத்தி
தனியார் கம்பனியின் ஆரம்ப
நிதி நிலமைக்கூற்றில்
இத்தொகை இடம்பெறவில்லை.
சபையின் பண்ணைகள்
தொடர்பான செலுத்த வேண்டிய
தொகைகள் மற்றும் விலங்குத்
தீவனம் கொள்வனவு
செய்வதற்காகச்
சபையிடமிருந்து பெறப்பட்ட
கடன்கள் ஆகியவற்றை
உள்ளடக்கிய ரூபா. 2,591,558
என்ற நிலுவைத் தொகையை,
கம்பனி கலைப்பு
நடவடிக்கைகள்
நிறைவடைந்ததும் தீர்க்க
முடியும் என்பதைத்
தெரிவிக்கிறேன்.

நிலுவைத்தொகையை
இணக்கம் செய்து
அவற்றைச் சரிசெய்ய
நடவடிக்கைகள்
எடுக்கப்பட வேண்டும்.

1.7 சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடன் இணங்காமை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரைகள்
2021 நொவம்பர் 16 திகதியிட்ட அரசு தொழில்முயற்சி சுற்றறிக்கை எண் 01/2021 உடன் வெளியிடப்பட்ட செயற்பாட்டு வழிகாட்டி கையேட்டின் பந்தி 6.6 இன் படி, நிதியாண்டு முடிவடைந்த 60 நாட்களுக்குள் நிதிக்கூற்றுக்கள் வருடாந்த அறிக்கையின் வரைவு ஆகியவற்றைத் கணக்காய்வாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்க வேண்டியிருந்த போதிலும், 2023 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 2025 திசம்பர் 12 அன்று சமர்ப்பிக்கப்பட்டன.இது 652 நாட்கள் தாமதத்தைக் குறிக்கிறது.	நிதிக்கூற்றுக்களை மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த தெளிவான முடிவு எடுக்கப்படாததால், கணக்குகள் 652 நாட்கள் தாமதமாகத் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டது.	சுற்றறிக்கையுடன் வெளியிடப்பட்ட செயல்பாட்டு வழிகாட்டி கையேட்டின் விதிகளுக்கு இணங்க, நிதிக்கூற்றுக்கள் நிர்ணயிக்கப்பட்ட திகதிகளில் கணக்காய்வுத் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவுகள் ரூபா 1,507,829 இற்கான நட்டமொன்று காணப்பட்டதுடன், அதகேற்ப முந்தைய ஆண்டில் பதிவான ரூபா. 2,041,686 நட்டத்துடன் ஒப்பிடுகையில், இந் நட்டம் ரூ. 533,857 குறைவைக் காணப்படுகின்றது. முந்தைய ஆண்டின் ஒப்பிடுகையில் நிலைய மற்றும் நிர்வாகச் செலவுகளில் ரூ. 534,857 குறைவு ஏற்பட்டதே இந்த நட்டக் குறைவிற்குக் காரணமாக அமைந்தது.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	முகாமைத்துவத்தின் கருத்துரை	பரிந்துரை
(அ) 2020 ஜூன் மாதம் 18 திகதி அமப/20/0890/217/052 இலக்கம் கொண்ட அமைச்சரவை தீர்மானத்தின் மூலம், தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையினால் இக்கம்பனியை	ரூபா. 13,169,511 என்ற நிலுவைத் தொகையில் 10 சதவீதம் தள்ளுபடி கோரி, முதன்மைக் கடன் கொடுத்தோரான ஒரு தனியார் கம்பனிக்கு 2025 செப்டம்பர் 19	அமைச்சரவை தீர்மானத்தின் படி கலைப்பு நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

கையகப்படுத்துவதற்கு வழங்கப்பட்ட அனுமதியின்படியும், 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்கக் கம்பனிகள் சட்டத்தின்படியும், பங்குதாரர்களின் தன்னார்வு கலைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள 2021 ஜூலை 16 அன்று ஒரு கலைப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, 2023 ஏப்ரல் 26 அன்று ரூபா. 117,400 முற்பணமும் செலுத்தப்பட்ட போதிலும், கலைப்பு நடைபெறாததால் அந்தச் செலவு பயனற்றதாக அமைந்தது. இரண்டாவதாக, கடன் கொடுத்தோரின் ஒப்புதலுடன் கம்பனியை கலைக்கும் தீர்மானத்தை முன்னெடுக்கும் வகையில், கம்பனியின் முதன்மைக் கடன் கொடுத்தோரால் முன்மொழியப்பட்ட கலைப்பு அதிகாரியால் ஏற்படும் மிக அதிகச் செலவுகள் காரணமாக கம்பனியின் முதன்மைக் கடன் கொடுத்தோருக்கு 2024 ஜூன் 30 திகதிக்கு செலுத்த வேண்டிய ரூபா. 13,869,511 தொகையை செலுத்தி முடிக்க , தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை கடன் கொடுத்தோர் நிறுவனத்துடன் ஒப்புக்கொண்டிருந்த போதிலும் 2026 சனவரி 5 வரையிலும் கூட அந்த கலைப்பு நடவடிக்கைகள் நிறைவு செய்யவில்லை.

அன்று கடிதம் அனுப்பப்பட்டது அவர்களும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர். இக்கடன் முழுமையாகச் செலுத்தப்பட்டதும், நிறுவனத்தைக் கலைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படலாம்.